

Arihant Foundations & Housing Limited

New #3 Old #25 Ganapathy Colony, 3rd Street Off Cenotaph Road, Teynampet Chennai 600 018

14 February 2025

To, BSE Limited Floor 25, P J Towers, Dalal Street, Mumbai – 400 001. BSE Scrip Code- 531381

Dear Sir,

Sub: Compliance of Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

As per Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of advertisement clippings carrying unaudited financial results of the Company for the quarter ended 31st December 2024, published in Business Standard and Makkal Kural on February 13, 2025, for your records and dissemination.

This is for your kind information.

Thanking you.

Yours Sincerely,

For ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED

Email: info@arihantspaces.com

KAMAL LUNAWATH MANAGING DIRECTOR

DIN: 00087324

CIN # L70101TN1992PLC022299

Tel: 044 42244444 arihantspaces.com

Reliance Asset Reconstruction Company Ltd. Corporate Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express Highway, Goregaon (East), Mumbai 400 063

PUBLIC NOTICE FOR E-AUCTION SALE OF SECURED ASSETS

Reliance Asset Reconstruction Company Ltd. (RARC), a Trustee of "RARC 052 (IB Retail) Trust" is an assignee and secured creditor of below mentioned borrower by virtue of Assignment Agreement dated 28th September 2018 executed with The Indian Bank. The undersigned in exercise of powers conferred under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002 hereby give notice to public in general that the below mentioned property shall be sold by way of "online e-auction" for recovery of dues. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE" basis apart from other terms mentioned below.

NAME OF BORROWER/GUARANTORS 1. M/s. New Cotton Centre, Prop. P.Thirunavukarasu At: - No.43, Station Road, Villivakkam, Near SPG HR SEC School, Chennai – 600049.

2. P. Thirunaukarasu, S/o.Perumal At: - No.43, Station Road, Villivakkam, Near SPG HR SEC School, Chennai – 600049. Also At:- No.1/12-B Paliamman kovil lane. Villivakkam, Chennai - 600 049

3. T.Renuka, W/o.Thirunavukarasu At: - No.104, South Mada Street, Villivakkam, Chennai - 600 049.

Outstanding dues Rs.57,10,752.73/- (Rupees Fifty Seven Lakhs Ten Thousand Seven Hundred Fifty Two and Paise Seventy Three Only) total out standing as on 10.02.2025with future interest, other charges thereon till the date of entire payment for Loan Account Numbers i.e., (6105893934) Date of Possession: 10.01.2024

DESCRIPTION OF THE PROPERTY	RESERVE PRICE IN RUPEES	EMD AMOUNT IN RUPEES
All piece and parcel of a vacant land bearing Plot.No.46, measuring 1900 Sq.ft, in 'Chelliamman Nagar Layout (Approved vide DTCP.739/89), Comprised in Survey Nos. 101/1, 101/2, 101/5 as per patta no.795, New S.No.101/10, situated No.96, Aranvoyil Village, Thiruvallur Taluk, Thiruvallur District and bounded on the: North by: Plot.no.45, South by: Plot.No.47, East by: 30'feet Road, West by: Plot.No.53 Admeasuring on the East to West on the Northern side: 50' ft, East to West on the Southern side: 50' ft. Torth to South on the Eastern side: 36' ft, and on the North to South on the Western side: 36' ft and on the North to South on the Western side: 36' ft in all measuring 1900 Sq.f and Situated within the Sub - Registration District of Manavalanagar and	Only).	Rs.1,04,500/- (Rupees One Lakt Four Thousand an Five Hundred Only

Details Of Auction Events: Inspection of Property: 04.03.2025 from 11.00 A.M. to 02.00 P.M. Last date for bid submission: 18.03.2025 Date of e-auction: 19.03.2025 between 4:00 P.M. to 5:00 P.M. (with extension of 5 minutes each)

TERMS AND CONDITIONS OF E-AUCTION SALE

 The property shall not be sold below the reserve price and sale is subject to the confirmation by Reliance Asset Reconstruction Compar Limited (RARC) as secured creditor. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE".
 E-auction will be held through RARC's approved service provider M/s ARCA EMART PRIVATE LIMITED at websit https://www.Auctionbazaar.com (web portal of ARCA EMART PRIVATE LIMITED). E-auction tender documents contain form along with General Terms and Conditions of online e-auction sale are available in websites: www.rarcl.com and https://www.Auctionbazaar.co ntending bidders may download relevant documents.

3. The intending bidders are required to have a valid email id as the participation ID and password by e-auction agency shall be communicated

4. Bidder has to mandatorily give undertaking under Section 29A of Indian Bankruptcy Code, 2016.

5. Intending bidders have to submit their BID in the prescribed format with EMD remittance details along with self-attested KYC documents (PAN) AADHAR card etc) and the same shall be submitted to Authorized Officer of Reliance Asset Reconstruction Company Limited (RARC) at 6th Floor, Khivraj Complex II, No.477-482, Anna Salai, Nandanam, Chennai – 600035 and also by email to rajesh ponnusamy@relianceada.com after which the participation ID and password shall be communicated at their email only. Last date of submission of Bid Form is on 19.03.2025. The bid form or EMD received late for any reason whatsoever will not be entertained. Bid without EMD and Bid below the reserve price shall be rejected summarily 6. Neither RARC nor the service provider will be responsible for any lapses/failure on the part of the bidder on account of network disruption

Toward off such incidents, bidders are advised to make all necessary arrangements such as alternative power back-ups etc. 7. Earnest Money Deposit (EMD) shall be deposited through RTGS/NEFT fund transfer to Current Account No. 6675948895, Name of the Bank Indian bank, Branch: Santacruz, Mumbai, Name of the Beneficiary: RARC 052 (IB Retail) Trust, IFSC Code: IDIB000S010. Please note that the Cheque/Demand Draft shall not be accepted towards EMD.

8. The Bids below reserve price and/or without EMD amount shall not be accepted. Bidders may improve their further bid amount in multiple Rs.50,000/- (Rupees Fifty Thousand Only).

9. The successful bidder shall pay 25% of the bid amount/sale price (including earnest money already paid) immediately after declaration of suc cessful bidder. The successful bidder shall deposit balance 75% of the bid amount/sale price within 15 days from declaration of successful bidder 10. If successful bidder fails to deposit sale price as stated above, all deposits including EMD shall deemed to be forfeited without any further notice lowever, extension of further reasonable period for making payment of balance 75% may be allowed and shall be at the sole discretion of

11. The EMD amount of unsuccessful bidders will be returned without interest, after the closure of the E-auction sale proceedings

12. The particulars given by the Authorized officer are stated to the best of his knowledge, belief and records. Authorized officer shall not be responsible for any error, mis-statement or omission etc. 13. The undersigned Authorized Officer has the absolute right and discretion to accept or reject any bid or adjourn/postpone/cancel the sale or mod

ify any terms and conditions of the sale without any prior notice or assigning any reasons.

14. The bidders should make discreet enquiries as regards charges/encumbrances on the property and should satisfy themselves about the title

extent, quality of the property before submitting their bid. No claim of whatsoever nature regarding charges, encumbrances over the property and any other matter etc., shall be entertained after submission of the online bid.

15. Any arrears, dues, taxes, charges whether statutory or otherwise including stamp duty/registration fees on sale of property shall be borne by

the purchaser only.

16. For further details, contact Mr. Rajesh Kumar Ponnusamy, Chief Manager – Legal, Mobile No.8695056209 of Reliance Asset Reconstruction Company Ltd. at above mentioned address.

17. The sale certificate shall be issued after receipt of entire sale consideration and confirmation of sale by secured creditor. The sale certificate

shall be issued in the name of the successful bidder. No request for change of name in the sale certificate other than the person who submitted the bid/participated in the e-auction will be entertained.
THIS NOTICE WILL ALSO SERVE AS STATUTORY 30 DAYS NOTICE TO THE BORROWER/GUARANTORS/MORTGAGOR UNDER SARFAE SI ACT AND RULES MADE THEREUNDER.

Date: 12.12.2025

Reliance Asset Reconstruction Company Ltd. Corporate Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express Highway, Goregaon (East), Mumbai 400 063

PUBLIC NOTICE FOR E-AUCTION SALE OF SECURED ASSETS Reliance Asset Reconstruction Company Ltd. (RARC), a Trustee of "RARC 052 (IB Retail) Trust" is an assignee and a secured creditor o

below mentioned borrower by virtue of Assignment Agreement dated 28th September 2018 executed with The Indian Bank.
The undersigned in exercise of powers conferred under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002 hereby give notice to public in general that the below mentioned property shall be sold by way of "online e-auction" for recovery of dues. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE" basis apart from other terms mentioned below.

NAME OF BORROWER/GUARANTORS

. Ohm Kwality Electronic Rep. By Its Prop.Mrs. M Jayasudha At: - 26-B Arumuga Achari Street, Dharmapuri - 636 701

2. Mrs. M.Jayasudha, W/O.Manikandan At: - 2/821-1d, Nellinagar, Elakkiampatti, Dharmapuri - 636 701. Also At:- Old No.55, New No.88 Annamalai Gounder Street Dharamapuri Town B. Mr P Manikandan, S/O.Parameshwaran At: - 26-B Arumuga Achari Street, Dharmapuri 636 701. Also At:- Old No.55, New No.88 Annama

Gounder Street Dharamapuri Town
Outstanding dues Rs.2,05,37,345.29/- (Rupees Two Crore Five Lakhs Thirty Seven Thousand Three Hundred Forty Five and Paise Twenty Nine Only)total

utstanding as on 10.02.2025 with future interest, other charges thereon till the date of entire payment for Loan Account Numbers i.e., (891666532) Date of Possession:- 01.12.2023

In Palacode Sub registration district in Palacode Taluk in Gollahally village in S.No. 34/2, new sub division No.34/2A Puja hectare 3.50.0 (acre 8.64.10²) assessment 3.92 in this an extent of 19362.30 square feet comprising 4 items and covered by Regd sale deed 692/2013 in this an extent of 19362.30 square feet comprising 4 items and covered by Regd sale deed 692/2013 of 11103/2013 in the name of Mrs. M.Jeya Sudha. Item 1: bounded south by road leading to Kammalpatti,east by south-north 20 ft common road, west by Marimuthu land, north by item ii property; within in these measuring east-west on the north-north on the western side 108 ft, south-north on the western side 108 ft, south-north on the western side 9.4 ft, total extent 6312 ½ square feet (586.44 sq.metre) land in full Item 2: bounded south by Item I property and Marimuthu land.east by south-north 20 ft common road, west by Item iii property, north by east-west 17 ft wide common road; within in these measuring east-west on the northern side 71 ft, East-west on the southern side 83 ft south-north on the eastern side 88 ½ ft, total extent 6545 square feet (608.04 sq.metre) land in full Item 3: bounded south by Item iv property, east by item iii property, west by south-north 20 ft common road, north by east-west on the southern side 91 ½ ft, south-north on the eastern side 40 ½ ft, total extent 3274.80 square feet (304.24 sq.metre) land in full Item 4: bounded East and south by Marimuthu land, west by south-north 20 ft common road north by item iii property, within in these measuring east-west on the southern side 80 ½ ft, East-west on the southern side 81 ft, south-north on the eastern side 40 ft, total extent 3230 square feet (304.24 sq.metre) land in full Item 4: bounded East and south by Marimuthu land, west by south-north 20 ft common road north by item iii property, within in these measuring east-west on the northern side 80 ½ ft, East-west on the southern side 81 ft, south-north on the eastern side 40 ft, total extent 3230 square feet (300.07 sq.met	Rs.50,34,000/- (Rupees Fifty Lakhs Thirty Four Thousand Only).	Rs.5,03,400/- (Rupees Five Lakhs Three Thousand Fo Hundred Only).

Details of following the description of Property: 04.03.2025 from 11.00 A.M. to 02.00 P.M. Last date for bid submission: 18.03.2025 Date of e-auction: 19.03.2025 between 4:00 P.M. to 5:00 P.M. (with extension of 5 minutes each)

TERMS AND CONDITIONS OF E-AUCTION SALE

imited (RARC) as secured creditor. The properties shall be sold strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "NO RECOURSE" 2. E-auction will be held through RARC's approved service provider M/s ARCA EMART PRIVATE LIMITED at website: https://www.Auctionbazaar.com (web portal of ARCA EMART PRIVATE LIMITED). E-auction tender documents containing online e-auction bid rm along with General Terms and Conditions of online e-auction sale are available in websites: www.rarcl.com and https://www.Auctionbazaar.com

3. The intending bidders are required to have a valid email id as the participation ID and password by e-auction agency shall be communicated a

Bidder has to mandatorily give undertaking under Section 29A of Indian Bankruptcy Code, 2016

i. Intending bidders have to submit their BID in the prescribed format with EMD remittance details along with self-attested KYC documents (PAN ADHAR card etc) and the same shall be submitted to Authorized Officer of Reliance Asset Reconstruction Company Limited (RARC) at 6th Floor Khivraj Complex II, No.477-482, Anna Salai, Nandanam, Chennai – 600035 and also by email to rajesh.ponnusamy@relianceada.com after which he participation ID and password shall be communicated at their email only. Last date of submission of Bid Form is on 18.03.2025. The bid form of EMD received late for any reason whatsoever will not be entertained. Bid without EMD and Bid below the reserve price shall be rejected summarily 6. Neither RARC nor the service provider will be responsible for any lapses/failure on the part of the bidder on account of network disruptions

ward off such incidents, bidders are advised to make all necessary arrangements such as alternative power back-ups etc Earnest Money Deposit (EMD) shall be deposited through RTGS/NEFT fund transfer to Current Account No: 6675948895, Name of the Bank ndian bank, Branch: Santacruz, Mumbai, Name of the Beneficiary: RARC 052 (IB Retail) Trust, IFSC Code: IDIB000S010. Please note that the

Cheque/Demand Draft shall not be accepted towards EMD. 8. The Bids below reserve price and/or without EMD amount shall not be accepted. Bidders may improve their further bid amount in multiple of

9. The successful bidder shall pay 25% of the bid amount/sale price (including earnest money already paid) immediately after declaration of successful bidder. The successful bidder shall deposit balance 75% of the bid amount/sale price within 15 days from declaration of successful bidder 10. If successful bidder fails to deposit sale price as stated above, all deposits including EMD shall deemed to be forfeited without any further notice owever, extension of further reasonable period for making payment of balance 75% may be allowed and shall be at the sole discretion of

11. The EMD amount of unsuccessful bidders will be returned without interest, after the closure of the E-auction sale proceedings

12. The particulars given by the Authorized officer are stated to the best of his knowledge, belief and records. Authorized officer shall not be respo sible for any error, mis-statement or omission etc.

13. The undersigned Authorized Officer has the absolute right and discretion to accept or reject any bid or adjourn/postpone/cancel the sale or m y any terms and conditions of the sale without any prior notice or assigning any reasons. 14. The bidders should make discreet enquiries as regards charges/encumbrances on the property and should satisfy themselves about the title

extent, quality of the property before submitting their bid. No claim of whatsoever nature regarding charges, encumbrances over the property and any other matter etc., shall be entertained after submission of the online bid. 15. Any arrears, dues, taxes, charges whether statutory or otherwise including stamp duty/registration fees on sale of property shall be bome b

16. For further details, contact Mr. Rajesh Kumar Ponnusamy, Chief Manager - Legal, Mobile No.8695056209 of Reliance Asse

construction Company Ltd. at above mentioned address. 17. The sale certificate shall be issued after receipt of entire sale consideration and confirmation of sale by secured creditor. The sale certificate

hall be issued in the name of the successful bidder. No request for change of name in the sale certificate other than the person who submitted

THIS NOTICE WILL ALSO SERVE AS STATUTORY 30 DAYS NOTICE TO THE BORROWER/GUARANTORS/MORTGAGOR UNDER SARFAE

STACT AND RULES MADE THEREUNDER.

COMPANIES (INCORPORATION) RULES,

Form No. INC-26 [Pursuant to rule 30 the Companies (Incorporation) Rules, 2014] Advertisement to be published in the

newspaper for change of registered office of the company from one state to another **Refore the Central Government Ministry** of Corporate Affairs Regional Director, Southern Region n the matter of sub-section (4) of Section

13 of Companies Act, 2013 and clause (a) of sub-rule (5) of rule 30 of the Companies Incorporation) Rules, 2014

n the matter of AKIRA CONSULTANCY PRIVATE LIMITED having its registered office at No.44, Mohamed Hussain Colony Kolathur, Chennai, Chennai, Tamil Nadu ... PETITIONER Notice is hereby given to the General Public

that the Company proposes to make application to the Central Government under section 13 of the Companies Act, 2013 seeking confirmation of alteration of the Memorandum of Association of the Company in terms of the Special Resolution passed at he Extra Ordinary General Meeting held on Wednesday, 12th February, 2025 to enable the Company to change its Registered Office rom "State of Tamil Nadu" to "State of Karnataka"

Any person whose interest is likely to be affected by the proposed change of the registered office of the Company may deliver either on the MCA-21 portal www.mca.gov.in) by filing investor omplaint form or cause to be delivered or send by registered post of his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director at the address 5th Floor, Shastri Bhavan, 26 Haddows Road, Chennai-600006, Tamil Nadu within fourteen days of the date of publication of this notice with a copy to the applicant Company at its registered office at the address mentioned below: AKIRA CONSULTANCY PRIVATE LIMITED,

No.44, Mohamed Hussain Colony Kolathur Chennai Chennai Tamil Nadu India 600099 For and on behalf of the Applicant

AKIRA CONSULTANCY PRIVATE LIMITED SD/ Yuvraj Prabhakar Gharat

Date: 12th February, 2025 DIN: 07189616
Place: Chennai Additional Director Place: Chennai

NORTHERN ARC CAPITAL LIMITED

NORTHERN Regd. Office: 10th Floor, Phase-I, IIT-Madras Research Park, Kanagan Village, Taramani, Chennai - 600113, Tamil Nadu,

DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST (SARFAESI) ACT, 2002

Whereas you, the Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagor's mentioned in Para No. 1 of the table hereinbelow have availed loans from Northern Arc Capital Ltd by mortgaging your immoveable property. Consequent to the defaults committed by you all, your loan account has been classified as a Non-Performing Asset in accordance with Reserve Bank of India's guidelines and whereas Northern Arc Capital Ltd being a secured creditor under the SARFAESI Act, and in exercise of powers conferred under Section 13(2) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a Demand Notice calling upon to repay the amount mentioned in the notices within 60 days. The amounts due and payable by you to Northern Arc Capital Ltd are more particularly described in the following table. Please note, further interest and charges thereto on the said amount till the date of payment shall also be applicable

1) Name of the Applicant /Co-Applicants/ Guarantor's and Mortgagor's: (a) M/s. Kirubat Medicals (Business Name) (b) Mr. S Bhasker (Borrower) (c) Mrs. S Yasmeen (Co-Borrower) Address: All the residing at No. 37/17, Gandhi road, 3** Street, Tiruttani Tiruvallur 631209, Tirutani, Tirutani, Tiruvallur, 631209, Tamil Nadu

2) Loan details (Disbursement /NPA & Notice date/Outstanding amount: (a) Loan Account No. 102006709227 for an amount of INR 4000000 (Rupees Forty Lakh Only). (b) Non-Performing Asset on 02nd February 2025, (c) Demand Notice dated 07th February 2025 Outstanding dues is INR 4096269.04 (Rupees Forty Lakh Ninety Six Thousand Two Hundred Sixty Nine Point Zero Four Only) as on 07th February, 2025 along with future interest at the contractual rate on the aforesaid amount together with ncidental expenses, costs, charges, etc

3) Description of the Immoveable Properties: All that piece and parcel of the house site with building an extent of 1281 Sq. Ft. Comprised in old survey No. 84/9A, situated at Gandhi Road 3rd Iane, Thiruttani Village Account, Thiruttani and Taluka and Thiruvallur District within the Sub Registration District of Thiruttani and Registration District of Thiruvallur bounded as follows, No. 37/17, Gandhi Road 3rd Street, Tiruttani Tiruvallur-631209 Boundaries:- North: Mr. Kosa Perivasamy House South: Mr. Kosa Krishnappa udaiyar House East: Gandhi Road 3rd lane West: House ownded by Mr. Janakirama Naidu, Mr. Srinivasa Udaiyar, Mr Krishnappa Udaiyar.

You are hereby called upon to make the payment of the aggregate amount as per the details mentioned in the above table along with further interest at contractual rate and other costs, charges and incidental expenses thereto till the date of payment within 60 days from the date of publication of this notice failing which the undersigned will be constrained to initiate appropriate proceedings under section 13(4) and section 14 of the SARFAESI Act against the mortgaged property mentioned hereinabove to realise the amount due to Northern Arc Capital Ltd. Further, you are prohibited under section 13(13) of the said act from transferring the said secured asset either by way of Sale/Lease or otherwise.

Dated: 12th February 2025 **Authorised Officer** NORTHERN ARC CAPITAL LIMITED Place: Thiruvallur

NORTHERN ARC CAPITAL LIMITED

NORTHERN Regd. Office: 10th Floor, Phase-I, IIT-Madras Research Park, Kanagar

DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST (SARFAESI) ACT, 2002

Whereas you, the Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagor's mentioned in Para No. 1 of the table hereinbelow have availed loans from Northern Arc Capital Ltd by mortgaging your immoveable property. Consequent to the defaults committed by you all, your loan account has been classified as a Non-Performing Asset in accordance with Reserve Bank of India's guidelines and whereas Northern Arc Capital Ltd being a secured creditor under the SARFAESI Act, and in exercise of powers conferred under Section 13(2) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement Rules, 2002 issued a Demand Notice calling upon to repay the amount mentioned in the notices within 60 days. The amounts due and payable by you to Northern Arc Capital Ltd are more particularly described in the following table. Please note, further interest and charges thereto on the said amount till the date of payment shall also be applicable

1) Name of the Applicant /Co-Applicants/ Guarantor's and Mortgagor's:

(a) Mr. R Selvam (Borrower) (b) Mrs. Padma S (Co-Borrower), Address: Both the residing at Door No. 238/1, East Mada, Veethi, Cheyyar, Tiruvannamalai, Cheyyar, Thiruvannamalai Pincode 604407, Tamil Nadu

2) Loan details (Disbursement /NPA & Notice date/Outstanding amount:

(a) Loan Account No. 102012701693 for an amount of INR 2000000 (Rupees Twenty Lakh Only) (b) Non-Performing Asset on 02rd January 2025, (c) Demand notice dated 10th February 2025 Outstanding dues is of INR 2090710.39 (Rupees Twenty Lakh Ninety Thousand Seven Hundred Ten Point Three Nine Only) as on 07th February 2025 along with future interest at the contractual rate on the aforesaid amount together with incidental expenses, costs, charges, etc

3) Description of the Immoveable Properties: In Thiruvannamalai District, Cheyya Taluka, Cheyyar Registration District, Cheyyar Joint I Sub- Registrar Office, in No. 55 Thiruvathur Village, under Punhai, S. No. 222/1, as Per Punicipal S. No. 92 of House site Property measuring North to South -on the up side 26.9 feet and on the down side 34 feet; and East to West- on the north side 25 feet and the South side 23 feet 729 Sq. Ft. i.e., as bounded on the :- North by-Kumarasamy Vacant Site: South by-Old Vandasa Road; East by-Govindammal House; and West by Vancant site and Kanniyappan house; and adjoined property measuring East to West- on the North side 2.6 feet and on the south side 3 feet and North to South- 17.9 feet i.e. 49 S.ft. Thus totally 729+49=778 Sq. Ft.(72.30 Sq. Meters) and in which constructed a RCC Roof house building in Ground Floor and First and First Floor with all accessories etc., Door No. 238/1, East Mada Street, Thiruvathipuram, Cheyyar-604407. North: Kanniyappan's house South: Vandavasi Salai East: Above mentioned 729Sq.ft Property. West: Vacant site

You are hereby called upon to make the payment of the aggregate amount as per the details mentioned in the above table along with further interest at contractual rate and other costs, charges and incidental expenses thereto till the date of payment within 60 days from the date of publication of this notice failing which the undersigned will be constrained to initiate appropriate proceedings under section 13(4) and section 14 of the SARFAESI Act against the mortgaged property mentioned hereinabove to realise the amount due to Northern Arc Capital Ltd. Further, you are prohibited under section 13(13) of the said act from transferring the said secured asset either by way of Sale Lease or otherwise.

Dated: 12th Februray 2025 Authorised Office NORTHERN ARC CAPITAL LIMITED Place: Kanchipuram

(Rs. in lakhs)

Arihant

Arihant Foundations & Housing Limited

Registered office: No.3, Ganapathy Colony, 3rd Street, Off.Cenotaph Road, Teynampet, Chennai - 18

Website:- www.arihantspaces.com | E-mail: investors@arihants.co.in | CIN: L70101TN1992PLC022299

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 31st DECEMBER 2024

				Stand	alone			Consolidated					—i I
S.	Particulars		Quarter Ended		Nine Months Ended Year End		Year Ended	Quarter Ended		Nine Months Ended		Year Ended	
No.	Farticulars	31/12/2024	30/09/2024	31/12/2023	30/09/2024	30/09/2023	31/03/2024	31/12/2024	30/09/2024	31/12/2023	30/09/2024	30/09/2023	31/03/2024
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	3,176	2,872	2,276	8,298	5,619	9,017	5405	5078	3574	14700	8830	13573
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	947	679	83	2,076	194	433	1575	1465	1098	4401	1659	2038
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	947	679	83	2,076	194	433	1575	1465	1098	4401	1659	2038
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	684	490	60	1,499	140	323	1117	1056	907	3124	1261	1351
5	Total Comprehensive income for the period (Comprising Profit/ (Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	684	490	60	1,499	140	321	1117	1056	907	3124	1261	1349
6	Paid-up Equity Share Capital	997	860	860	997	860	860	997	860	860	997	860	860
7	Reserves (Excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Previous Year)						16,276						1,829
8	Earnings Per Share (in Rs.)												
	1. Basic (Rs.).	6.86	5.70	0.70	15.05	1.63	3.75	11.20	12.28	10.54	31.34	14.66	15.70
	2. Diluted (Rs.).	6.30	5.70	0.70	13.80	1.63	3.75	11.20	12.28	10.54	31.34	14.66	15.70

Place: Chennai Date:12-02-2025

1. The above is an extract of the detailed format of Unaudited Standalone and consolidated financial results for the quarter ended and nine months ended 31,12,2024 filed with the Stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results for Quarter ended and half year ended 30.09.2024 is available on the Stock Exchange website at www.bseindia.com and also on the Company's website at www. arihantspaces.com.
The above unaudited financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held on 12.02.2025.

The Company has only one Segment, Real Estate

4. The Company has issued 13,65,624 Equity shares and 8,96,873 warrants convertible into equity shares within a period of 18 months from the date of allotment, through Preferential Allotment during

BY ORDER OF THE BOARD FOR ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED

KAMAI IIINAWATH DIN: 00087324



Place : Chennai

Date: 12th February, 2025

KMC Speciality Hospitals (India) Limited

(CIN: L85110TN1982PLC009781)

Regd. Office: No. 6, Royal Road, Cantonment, Trichy - 620 001. Phone: 0431 - 4077777; Fax: 0431 - 2415402; E-Mail: corporatecompliance@kauveryhospital.com; Web: www.kauveryhospital.com

Extract from the statement of Unaudited Financial results for the Quarter and Nine Months ended 31st December, 2024

(Rs. In Lakhs)

			Quarter ended		Nine mon	ths ended	Year ended	
SI. No.	Particulars	31 st December, 2024 (Unaudited)	30 th September, 2024 (Unaudited)	31 st December, 2023 (Unaudited)	31 st December, 2024 (Unaudited)	31 st December, 2023 (Unaudited)	31 st March, 2024 (Audited)	
1	Total income from operations	6,257.84	5,668.98	4 ,969.60	17,295.71	13,507.13	18,073.52	
2	Net Profit for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	1,004.82	533.51	1,248.83	2,278.00	3,113.41	4,055.82	
3	Net Profit for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	1,004.82	533.51	1,248.83	2,278.00	3,113.41	4,055.82	
4	Net Profit for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	751.38	388.41	948.74	1,690.51	2,329.33	3,037.93	
5	Total Comprehensive Income for the period		207.00	0.44.40	4.077.40	0.007.50	2 007 70	
	[Comprising Profit for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)]	746.92	387.02	941.49	1,677.12	2,307.59	3,007.76	
6	Equity Share Capital	1,630.85	1,630.85	1,630.85	1,630.85	1,630.85	1,630.85	
7	Reserves excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	12,727.12	
8	Earnings Per Share of Rs.1/-each:							
	1. Basic (Rs.)	0.46	0.24	0.58	1.04	1.43	1.86	
	2. Diluted (Rs.)	0.46	0.24	0.58	1.04	1.43	1.86	
		(Not annualised)	(Not annualised)	(Not annualised)	(Not annualised)	(Not annualised)	(Annualised)	

Note: The above is an extract of the detailed format of Unaudited Financial results for the Quarterly and Nine Months ended 31st December, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Results are available on the website of the stock exchange www.bseindia.com and the Company's website www.kauveryhospital.com/investors# and can be accessed by scanning the QR Code provided below. For KMC Speciality Hospitals (India) Limited

Dr. S. Manivannan

Managing Director DIN: 00910804

பாலப்பணிகளை கவனிக்க விரைவில் பாலம் கண்காணிப்புக் குழு நியமனம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை, பிப்.13-சென்னை, கிண்டி நெடுஞ்சாலை நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணிகள் ்எ.வ.வேலு அமைச்சர் மேற்கொண்டார். ஆய்வு ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப் அனைத்துக் கண்காணிப்புப் பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, ஆற்றின் அகலம், நீர் வெளியேற்றம், மழையின் நீர்வரத்து, அளவு, தன்மை, பாலத்தின் மண்ணின் ஆகியவற்றில் நேர்பாடு அதிக வேண்டும், கவனம் செலுத்த பாலப்பணிகள் நடைபெறும் தளத்தில் களப்பணியாளர்கள் இல்லாமல் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது அமைச்சர் அறிவுறுத்தினார்.

பாலப்பணிகளை கவனிக்க, கண்காணிப்புக் "பாலம் குழுமம்" என்கிற தனி அலகு உருவாக்கப்படவுள்ளது. அலகு அதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். பணிகளின் நிலைக்குறித்து, இக்குழுமத்தின் மூலம் ஒப்புதல் பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தைத் அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டும். சாலைகளின் இருபுறங்களில் உள்ள முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

இருபுறங்களிலும் சாலைகளின் புருவங்கள்

1 செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)

வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு

வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

வரிக்கு பின்) லாபம்/ (நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருமானத்தை

முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பில

www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.kanishksteels_ல் உள்ளது

காட்டப்பட்டுள்ளபடி இருப்புக்கள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிர)

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான

ஒரு பங்கின் வருவாய் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)

மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

(வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது)

Fம பங்கு மூலதன*i*

ஒவ்வொன்றும் ரூ.10/-)

1. அடிப்படை

2. பலமிழந்தது



கிலோ அமைக்கப்படவேண்டும். மீட்டர் மற்றும் பர்லாங் கற்களுக்கு வர்ணம் பூசவேண்டும். அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள் தடுப்பான்கள் இரும்பு மற்றும் முதலியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும், அதற்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். தேவையில்லாத சாலைகளில் இடங்களில் வேகத்தடை அமைக்கவேண்டாம், தேவையானால் அதற்குரிய இடத்தில், எச்சரிக்கைப் அமைக்கவேண்டும். உபகாணங்கள் ஐ.ஆர்.சி. வழிகாட்டுதலின்படி, தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். வெள்ளைக்கோடுகள் சாலைகளில் தரத்துடன் போடப்பட வேண்டும்.

சாலை பாதுகாப்பு தணிக்கை பயிற்சி

அறிவிக்கப்பட்ட

CIN:127109TN1995PLC067863 www.kanishksteels.in

நிலஎடுப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் குறிப்பாக செலுத்த வேண்டும். கண்காணிப்புப் பொறியாளர்கள், கலெக்டர்களைத் தொடர்புக் கொண்டு, நிலஎடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும், 15.3.2025க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட ஆண்டு வேண்டும். பொறியாளர்களுக்குச் சாலைப் தணிக்கைப் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில்,

கனிஷ்க் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: B—27(M) & B—27 (N), சிப்காட் இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ்

31 டிசம்பர் 2024ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு 601 201.

31/12/2024

செய்யாதது

1,128.2

1.128.21

902.40

3.17

குறிப்பு: செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) கட்டுப்பாடுகள், 2015, கட்டுப்பாடுகள் 33–ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) கட்டுப்பாடுகள், 2015, கட்டுப்பாடுகள் 33–ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள

31 டிசும்பர். 2024—ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான முழு விவரத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. 31 டிசம்பர் 2024—ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம்

அறிவிப்புகளில்

31/12/2023

செய்யாதது

9,279.94

301.90

301.90

235.67

0.83

30/09/2024

செய்யாதது)

9,364.25

101.95

101.95

69.60

72.29

0.03

பணிகளை முடிக்கப்பட்ட இதர அறிவிப்புகளை 31.3.2025க்குள் வேண்டும். முடிக்க அனைத்து நிலஎடுப்பு பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். துறைகளினால் சாலைப் பணிகள் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக கவன<u>த்</u>திற்கு வரவேண்டும்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் சி.ஆர்.ஐ.டி.பி. திட்டம் மற்றும் 2024-2025-ல் திட்ட பணிகளுக்கான தயாரிக்கும்போது, பிரேரணைகள் சட்டமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஆகியோர்களின் உறுப்பினர்கள் தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் அடிப்படையில் முன்னுரிமை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வுக் இந்த கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் துறை அரசுச் ஆர்.செல்வராஜ், செயலாளர் இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், முதன்மை இயக்குநர் ஆர்.செல்வத்துரை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம். சரவணன், தலைமை பொறியாளர்கள் கே.ஜி.சத்திய பிரகாஷ், உஷாதேவி, சிறப்பு அலுவலர் இரா. சந்திரசேகர், கோட்ட பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

(ரூ. லட்சத்தில்

31/03/2024

செய்தது)

38,808.03

381.51

381.51

260.04

0.91

0.91

Ph:044-42919700

முடிந்த ஒன்பது மாதங்கள்

31/12/2024 31/12/2023

செய்யாதது 🤉

29,061.73

704.95

704.95

609.79

2.14

ஒப்பம்/— விஷால் கேயால்

சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்

செய்யாதது)

26,143.73

1,297.08

1,297.08

992.71

996.74

3.49

கனிஷ்க் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்காக

IN THE HON'BLE IV ADDL. FAMILY COURT AT CHENNAI

I.A. No.1 of 2024 O.P. No.1515 of 2020

Mrs.R.Deepika ...Petitioner/Respondent Vs Mr.J.Revanth Jayapaul ..Respondent/Petitioner

NOTICE Mr.J.Revanth Jayapaul S/o. Janthika Moses No.G1, Ground Floor No.9 RPKB Flats, Near Pillakarani EB Office, Manimgalai Street

Pallikaranai, Chennai- 600 100. The above petition has been filed to condone delay in filing petition to set aside the dismissal of the O.P for default. The Hon'ble Court has ordered notice to you returnable by 07.03.2025.

Please appear before the Hon'ble Court on 07.03.2025 at 10.30 am, failing which the matter will be decided in your absence

THE HON'BLE JUDGE, ADDITIONAL SUB COURT AT CHENGALPATTU O.S.No. 38 of 2023

Senthur Corporation, Defendant

Senthur Corporation Authorising Signatory, Mr.Sathish Kumar, No. 1 Plot No.6, Phase No.1, Rajammal Nagar, Madampakkam, Chennai-600126 Please take notice the plaintiff above named has filed the above suit against the defendant for the recovery of the sum of Rs 150 000/- with interest 2% and costs in the above matter Hon'ble Court has ordered notice to you and returnable on 25.02.2025. Therefore you and hereby notice to appear before the Hon'ble Judge, Additional Sub Court at Chengalpattu, in person or through your advocate on 25th February 2025 at I 0.30 a.m.failing which the matter will

be decided in your absence. M.Theivakumaı Counsel for Plaintiff

V Judge
BEFORE THE MOTOR
ACCIDENT CLAIMS TRIBUNAL
AT CHENNAI
M.C.O.P. No. 4730 / 2024 K. Radha & Others

Versus 1) A. Rasul (RC Owners)

2) New Dharma Fancy (Present Owner)
3) Cholamandalam MS General 3) Cholamanua.... Insurance Co.Ltd., ...Respondents

A. Rasul (RC Owners), S/o.Abdhul, No.1/94, Devar Street, Pudummidipundi, Gummidipundi, Thiruvallur ...1st Respondent TN-601201 Please take notice that the above has been posted to 04.03.2025 for your appearance appear in person or through your pleader, failing which the matter will be decided in your absence.. M.Pachaiyappan

Counsel for Petitioner

மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், திருவொற்றியூர் அசல் வழக்கு எண்.43/2023 காயத்திரி, க/பெ. தி.செந்தில், அவர்தன் அதிகார முகவர் தி.செந்தில் மூலமாக, எண். 19, கிளாஸ் பேக்ட்ரி ரோடு, அண்ணா நகர் இரண்டாவது சென்னை-600 019

எதிர் ஆர். கிருபாகர், த/பெ. ராமசந்திரன், எண். 17,சக்தி சந்திரா மணிமேகலை தெரு,பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம், பின்-600 043. ...பிரதிவாதி

______து ஆகிய அறிவிப்பது வாதி, திரும பிரதிவாதி காயத்கிரி க/பெ. தி. செந்தில் என்பவர் தாங்கள் தரவேண்டிய அசல் மற்றும் வட்டி பணத்திற்காக உரிமையியல் நீதிமன்றம் திருவொற்றியூரில் மேற்படி எண்.43/2023 அவ்வழக்கில் செய்து, தங்களின் 20/02/2025 வருகைக்காக வரும் அன்று மேற்படி நீதிமன்றத்திற்கு நேரடியாகவோ அல்லது த உத்திரவு பெற்ற வழக்க மூலமாகவோ நேரில் காலை மணிக்கு ஆஜராக வேண்டியது என இந்த தமிழ் நாளிதழ் மூலம் பிரசுரம் உத்திரவிடப்பட்டுள்ளது அன்றைய தினம் தாங்கள் வர தவறும் பட்சத்தில் மேற்படி அசல் வழக்கு ______ தங்களுக்கு எதிராக ஒருதலை பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை தாங்கள் அறியவும்.

தி.குமார் வாதி தரப்பு வழக்கறிஞர்.

SHRIRAM FINANCE LIMITED YEAR OF MODEL S.NO. VEH.NO TN19B-9766 JOHN DEERE JOHN DEERE 5075 E HARVESTER BRANCH MANAGER PURUSHOTHAMAN -8015958965

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600 098. Ph: 044-26258382 Fax: 044-26257583 CIN: L25199TN1966PLC005397 GST No: 33AAACM4380Q1Z5

31.12.2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

						(ரூ.	லட்சத்தில்)
வ. எ	விவாங்கள்	முடிந்த 3 மாதங்கள்	முடிந்த முந்தைய 3 மாதங்கள்	கடந்த ஆண்டு முடிந்த இதே 3 மாதங்கள்	இன்றைய தேதி வரைபிலான நடப்பு காலம்	இன்றைய தேதி வரையிலான கடந்த காலம்	முடிந்த கடத்த ஆண்டு
ळंग	eurouri	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024
		(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யானது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்	843.47	680.89	920.52	2179.95	2918.38	3833.14
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு (முன்)	242.18	(19.38)	193.66	258.90	600.53	739.89
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	242.18	(19.38)	193.66	258.90	600.53	739.89
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	181.11	(13.38)	139.44	193.73	432.38	532.87
5	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	181.11	(13.38)	139.44	193.73	432.38	552.07
6	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)	315.00	315.00	315.00	315.00	315.00	315.00
7	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)						
	1. அடிப்படை	5.75	(0.42)	4.43	6.15	13.73	16.92
	2. பலமிழ <u>ந்தது</u>	5.75	(0.42)	4.43	6.15	13.73	16.92
8	முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ளபடி பிற பங்கு (மறுமதிப்பீட்டு இருப்பு தவிர)	0.00	0.00	0.00	0.00	0.00	2713.71

33-ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத காலாண்டு முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்க தணிக்கை செய்யப்படாத காலாண்டுக்கான முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் (www.msei.in) மற்றும் கம்பெனி இணையதளம் www.milindus.com)ல் கிடைக்கும். விரிவான நிதி முடிவுகளைப் படிக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

இடம் : சென்னை 600 098 கேகி : பிப்ரவரி 12, 2025

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக ரகு ராமன்

SALONA COTSPIN LIMITED

CIN L17111TZ1994PLC004797 Regd. Office: S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valipalayam Post,

Sathy Taluk, Erode District. Pin No. 638 402

STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 315T DECEMBER 2024 (Rs.in lakhs)

Previous Quarter Corresponding **PARTICULARS** Ending Quarter Year Ended 31.12.2024 31.12.2023 31.03.2024 (Audited) Total Income from Operations 15838 93 20650.58 72251.08 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and or Extraordinary Items) Net Profit / (Loss) for the period before tax (after Exceptional 184.14 120.65 840.28 and/or Extraordinary items) Net Profit / (Loss) for the period after tax (after Exceptional 158.43 144.31 612.74 Total Comprehensive Income for the period (Comprising Profit (Loss) for the Period (after tax) and Other Comprehensive 158.43 144.28 621.97 Income (after tax) 6 Paid up Equity Share Capital 532.89 532.89 532.89 7443 90 7 Reserves (excluding Revaluation Reserve) 0.00 0.00 8 Securities Premium Account 0.00 9 Net Worth 8529.14 7877.56 7976.79 10 Outstanding Debt 26007.39 26638.53 25680.53 11 Outstanding Redeemable Preference Shares Not Applicable 12 Debt Equity Ratio 3.38 3.22 Earning Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) 11.64 Diluted 11.64 14 Capital Redemption Reserve Not Applicable Not Applicable 15 Debenture Redemption Reserve 16 | Debt Service Coverage Ratio (as at 31st March 2021

Previous period / Year's figures have been re-grouped / re-casted wherever necessary to make them comparable

The above unaudited financial results were reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 12th February 2025.

The above is an extract of the detailed format of un-audited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the LODR Regulations. The full format of the Unaudited results are available on the website of the Stock Exchanges (www.nseindia.com) and on the Company's website (www.salonacotspin.com)

By Order of the Board MANOJ KUMAR JHAJHARIA JOINT MANAGING DIRECTOR

1.55

DIN 00003076

1.63

படிவம் எண் CAA2

ரங்கள் (சமரசம், சீரமைப்பு (நிறுவன சட்டம் 2013ன் கீழ் பிரிவு 230(3) மற்றும் நிறு முறுவன் சட்டம் உசன்ன கழ் பார்வு கூரகும் மற்றும் ஒருங்கிணைப்பு வீதிகள் 2016ன் கீழ் வீதிகள் 68.7) தேசிய நிறுவன் சட்ட தீர்ப்பாயம், சென்னை வரைவீன்படி CA(CAA)/69(CHE)/2024 நிறுவன சட்டம் 2013ன் கீழ் பிரிவு 230 முதல் 232 வரை மற்றும் இதர பிற பொருந்தக்கூடி விதிகளின்கீழ்

மற்றும் திரிவேணி எர்த்முவர்ஸ் பிரைவேட் லிமிடெட் (மாற்றப்படும் (அ) பிரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும்

கீரிவேணி எர்க்முவர்ஸ் இன்ஃபரா பிரைவேட் லிமிடெட் (மாற்றிக்கொள்ளும் (அ) விளைவாகும் நிறுவனம்) மற்றும்

னங்களின் பங்குதாரர்களின் பிரித்தெடுக்கும் தீட்டம் தொடர்பான விஷயத்தில் ணி எர்த்முவர்ஸ் பிரைவேட் லிமிடெப்

பதிவு அலுவலகம் எண் 22/110 கிரீன்வேஸ் ரோடு ஃபேர்லேண்ட்ஸ், சேலம் - 636016. ...முதல் விண்ணப்பதாரர் / பிரிக்கப்படும் நிறுவ கடன் வழங்கியவர்களின் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் விளம்பரம்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ("NCLT") சென்னை அமர்வு ஜனவரி 24, 2025ம் கேகியிட உத்தரவில், தீரிவேணி எர்த்முவர்ஸ் பிரைவேட் லிமிடைட் (பிரிக்கப்படும் நிறுவனம்) மற்றும் தீரிவேணி எர்த்முவர்ஸ் இன்ஃபரா பிரைவேட் லிமிடெட் (விளைவாகும் நிறுவனம்) மற்றும் அந்தந்த பங்குதாரர்கள் (தீட்டம்) இடையே சீரமைப்பு தீட்டம் தொடர்பாக பொருந்தும்படாத்தீம் மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ பரிசீலித்து ஒப்புதல் அளிக்க விண்ணப்பதாரர் நிறுவனத்தின் பிணைய கடன் வழங்கியவர்கள், பிணைய கடன் பத்திரதாரர்கள் மற்றும் பிணையமற்ற கடன் வழங்கியவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு அறிவுறுத்தி உள்ளது என்று இதன்முலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கூறிய உத்தீரவின்படி, விண்ணப்பதாரா் நிறுவனத்தீன் பிணைய கடன் வழங்கியவா்கள பிணைய கடன் பத்திரதாரர்கள் மற்றும் பிணையமற்ற கடன் வழங்கியவர்களின் கூட்டங்கள் காணொளி காட்சி ("VC") முறையில் பின்வரும் தேதி. நேரம் அன்று நடைபெறும்.

வ. எண்	5ea.ĽLLÍĎ	கூட்டம் நடைபெறும் கீழமை மற்றும் நாள்	கூட்டம் நடைபெறும் நேரம்
1	பிணைய கடன் வழங்கியவர்கள்	சனிக்கீழமை 22 மார்ச் 2025	காலை 10.00 மணி
2	பிணைய கடன் பத்திரதாரர்கள்	சனிக்கீழமை 22 மார்ச் 2025	காலை 11.00 மணி
3	பிணையமற்ற கடன் வழங்கீயவர்கள்	சனிக்கீழமை 22 மார்ச் 2025	நண்பகல் 12.00 மணி

மேற்கூறப்பட்ட திட்டத்தின் நகல்களையும், சட்டம் 230வது பிரிவின் கீழ் உள்ள அறிக்கையில் நகல்களையும், விண்ணப்பதாரர் நிறுவனத்தில், 22/110 கிரீன்வேஸ் ரோடு, ஃபேர்லேண்ட்ஸ் சேலம் – 636016, தமிழ்நாடு என்ற முகவரியில் இலவசமாக பெற்றுக்கொ தொலைதூர மின்னணு வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள் வாக்களிக்க

_ ரிமையுள்ள நபர்களுக்கு முறையாக வழங்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள கூட்டங்கள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் மட்டுமே நடைபெற உள்ளது. எனவே, பதிலிகணை நியமிக்கும் வசதி இருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும். மேற்கூறிய கூட்டத்தின் தலைவராக திரு. F.ரேமண்ட் ஆல்பினைஸ், வழக்கறிஞர் அவர்களை

தீர்ப்பாயம் நீயமித்துள்ளது. மேற்கூறிய தீட்டம், நடைபெறவுள்ள கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டால், அது NCLT இன் ஒப்புதலுக்கு உடபட்டது. மேற்கூறிய கூட்டங்களின் முடிவுகளை, கூட்டம் நிறைவுற்றதிலிருந்து 3 தினங்களுக்குள் தலைவரால் அறிவிக்கப்படும். கூட்டங்களின் முடிவுகள், மற்றும் ஆய்வாளரின் அறிக்கை ஆகியவை பிரிக்கப்படும் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் தகவலறிக்கையில், முடிவுக

F.ரேமண்ட் ஆல்பினைஸ், வழக்கறிஞ NCLT ஒப்புதனுடன் கூட்டிய கூட்டத்திற்கான தலைவ

Arihant அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட்

CIN: L70101TN1992PLC022299

பதிவு அலுவலகம் : எண். 3 (பழைய எண். 25), கணபதி காலணி, 3வது தெரு, செனடாப் ரோடு எதிரில், தேனாம்பேட்டை, சென்னை — 18. தொலைபேசி: 044 - 42244444 இணையதளம் : www.arihantspaces.com, மின்னஞ்சல் : investors@arihants.co.in

17 Interest Service Coverage Ratio

31.12.2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகள்

ஒருங்கிணைத்தது தணித்தது ஆண்டு ஒன்பது மாத முடிவுகள் ஒன்பது மாத முடிவுகள் காலாண்டு முடிவுகள் காலாண்டு முடிவுகள் முடிவுகள் முடிவுகள் விவாங்கள் 31.12.2024 30.09.2024 31.12.2023 30.09.2024 30.09.2023 31.03.2024 31.12.2024 30.09.2024 31.12.2023 30.09.2024 30.09.2023 31.03.2024 (தணிக்கை (கணிக்கை செய்யப்படாதது))சய்யப்படா<u>தது</u>) சய்யப்படாதது)|செய்யப்படாதது)| செய்யப்பட்டத ய்யப்படாதது) செய்யப்படாதது) செய்யப்படாதது சய்யப்படாதது) செய்யப்படாதது) | செய்யப்பட்டத சய்யப்படா<u>கக</u> இயக்கங்களின் மூலம் மொத்த வருமாணம் 5078 2.872 2,276 8.298 5.619 9.017 3574 14700 8830 13573 வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதார வகைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாபம் (+) / நஷ்டம் (-) 2,076 433 1575 1465 1098 4401 1659 2038 தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப்பின் 679 நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (+) / நஷ்டம் (-) 83 2,076 433 1575 1465 1098 4401 1659 2038 தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப்பின், நடப்புக் காலத்திற்கான வரிக்குபின் நிகர லாபம் (+) / நஷ்டம் (-) 684 490 1,499 140 323 1117 1056 907 3124 1261 1351 நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் 490 1,499 321 1056 3124 1349 இதர விரிவான வருமானம்] 1261 செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் 997 860 860 997 860 860 997 860 860 997 860 860 ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிர முந்தைய ஆண்டின் ரிசர்வுகள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) 16,276 1.829 ஒரு பங்கு வருமானம் ரூ.10/- ஓவ்வொன்றும் (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) 1.63 15.70 அ) அடிப்படை 6.86 5.70 0.70 15.05 3.75 11.20 12.28 10.54 31.34 14.66 5.70 0.70 13.80 1.63 3.75 11.20 10.54 15.70

இடம் : சென்னை தேதி : 12.02.2025

: 12.02.2025

- www.arihantspaces.com ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
- 2. மேற்கண்ட தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் பிப்ரவரி 12, 2025 அன்று தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது
- 3. நிறுவனத்திற்கு ஒரே ஒரு பிரிவுடன் கூடிய கட்டுமானம் உள்ளது
- 4. நிறுவணம் 13,65,624 ஈக்விட்டி பங்குகள் மற்றும் 8,96,873 வாரண்டுகளை ஈக்விட்டி ஷேர்களாக மாற்றியமைக்கத்தக்க வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 18 மாத காலத்திற்குள், மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் முன்னுரிமை ஒதுக்கீடு மூலம் வழங்கியுள்ளது.

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட்டிற்காச ஒப்பம்/

கமல் லுனாவத் நிர்வாக இயக்குனர் DIN: 00087324

回燃回